

**Our Vision:** Home With A Heart

**Our Mission:** Building a safe, inclusive, sustainable and vibrant Town



This newsletter is environmentally printed on paper produced by EMAS certified mill.

## BIG THINGS Are coming to CHONG PANG CITY!



### Festivities in Nee Soon!

See how Nee Soon Residents celebrated Hari Raya, CNY, Pongal, and more!

Pg 4-5



### Budget & Committee of Supply 2026

Find out how Budget 2026 affects you and what our MPs said during the debates

Pg 6-7



### Meet Dr Syed Harun Alhabsyi

Get to know Nee Soon Link MP Dr Harun

Pg 8-9



### Heroes of Nee Soon

An honest act from our conservancy workers warms hearts

Pg 13

# CHONG PANG CITY REACHES NEW MILESTONE

Residents gathered on 18 April 2026 to celebrate the topping-out ceremony of Chong Pang City, marking the completion of the development's superstructure and bringing the new integrated hub a step closer to its targeted completion in 2027. Officiated by Chong Pang MP Minister K Shanmugam, the event marked a major milestone for the nine-storey development, which will bring together a new community club, hawker centre and market, swimming pools, a gym, playground, multi-purpose hall, sheltered community plaza, and rooftop sheltered jogging track.

Minister Shanmugam noted that the project reflects how Nee Soon has grown to meet the evolving needs of its residents, while keeping the shared values that strengthen the community. "I sometimes refer to this project as the second major rejuvenation of Chong Pang. The first, older residents may remember, took place in the early 1990s," he said. "The new Chong Pang City is a symbol of shared commitment towards a more connected, inclusive, and sustainable town for generations to come."

Designed with inclusive and senior-friendly features, Chong Pang City will include wheelchair-accessible ramps at the swimming pools, an inclusive playground, and barrier-free access throughout. About 4,200 sq m of commercial space will also add more vibrancy and convenience to the area, with plans for a supermarket, amenities catering to youths, seniors and families, as well as a wider range of F&B options. These include casual dining establishments, cafes, and quick-service outlets.

For many residents, the structure, when completed, will be more than just a new building. Chong Pang City will be part of the town's continuing story — one that honours Nee Soon's heritage while creating new spaces for the community to gather, connect, and thrive.

## 忠邦城建造工程 迈入新里程碑

2026年4月18日，义顺居民齐聚一堂，出席了忠邦城（Chong Pang City）的封顶仪式。仪式标志着这个全新综合发展项目的主体建筑工程已顺利完成，往2027年全面竣工的目标又迈进了一步。封顶仪式由内政部长兼国家安全统筹部长、忠邦区国会议员尚穆根主持。这座楼高九层的建筑完成后将汇集各种设施，包括全新的民众俱乐部、小贩中心和巴刹、游泳池、健身房、游乐场、多用途礼堂、有盖社区广场及顶层有盖跑道等。

尚穆根表示，该项目展现了义顺是如何随着居民的需求而不断发展，以及维持可凝聚社区的共同价值观。他说：“我有时把这个项目看作是忠邦的第二次大翻新。较年长的居民或许还记得，第一次翻新是在1990年代初进行的。如今，全新的忠邦城可说是大家作出的共同承诺，要一起把义顺打造得更有凝聚力、更具包容性和更可持续，让世代居民都能受益。”

忠邦城也在设计中融入了包容性和亲乐龄设施，例如，设有轮椅坡道的游泳池、包容性游乐场，以及覆盖全区的无障碍通道。此外，约4200平方公尺的商用空间也将为忠邦城增添活力，为居民提供便利。其中的设施包括超市、适用于青少年、乐龄人士和家庭的设施，以及更丰富的餐饮选择，如休闲餐厅、咖啡馆和速食店等。

对许多居民而言，忠邦城落成后，将不仅是一栋新建筑的诞生，而是写下了义顺发展故事的新篇章。这个故事承载着义顺的社区精神，持续为居民打造新的公共空间，让居民能够相聚交流、建立联系，并共同繁荣发展。



# BANDAR CHONG PANG CATAT PENCAPAIAN BARU

Para penduduk berkumpul pada 18 April 2026 untuk meraikan majlis mercu tanda akhir bina Bandar Chong Pang, menandakan siapnya superstruktur pembangunan dan membawa hab bersepadu baharu itu selangkah lebih dekat kepada sasaran siapnya pada tahun 2027. Acara ini yang dirasmikan oleh Anggota Parlimen Chong Pang, Menteri K Shanmugam, menandakan satu peristiwa penting bagi pembangunan sembilan tingkat tersebut, yang akan menyatukan kelab masyarakat baharu, pusat penjaja dan pasar, kolam renang, gimnasium, taman permainan, dewan serbaguna, plaza komuniti terlindung dan trek jogging terlindung atas bumbung.

Menurut Encik Shanmugam, projek ini mencerminkan bagaimana Nee Soon telah berkembang untuk memenuhi keperluan penduduknya yang sentiasa berubah, sambil mengekalkan nilai-nilai bersama yang mengukuhkan masyarakatnya. "Saya kadangkala merujuk kepada projek ini sebagai memberikan nafas baru utama yang kedua buat Chong Pang. Yang pertama, penduduk yang lebih tua mungkin boleh ingat, berlaku pada awal 1990-an," katanya. "Bandar Chong Pang yang baharu adalah simbol komitmen bersama ke arah bandar yang lebih terhubung, inklusif dan mampan untuk generasi akan datang."

Direka bentuk dengan ciri-ciri inklusif dan mesra warga emas, Bandar Chong Pang akan merangkumi tanjakan yang boleh diakses kerusi roda di kolam renang, taman permainan inklusif dan akses bebas penghadang di seluruh kawasan. Kira-kira 4,200 meter persegi ruang komersial juga akan menambah lebih banyak keceriaan dan kemudahan ke kawasan tersebut, dengan rancangan untuk pasar raya, kemudahan yang memenuhi keperluan belia, warga emas dan keluarga, serta pelbagai pilihan F&B. Ini termasuk tempat makan kasual, kafe dan kedai khidmat segera.

Bagi kebanyakan penduduk, struktur yang siap dibina kelak merupakan lebih daripada sekadar bangunan baharu. Bandar Chong Pang akan menjadi sebahagian daripada kisah berterusan bandar ini — yang menghormati warisan Nee Soon sambil mewujudkan ruang baharu untuk masyarakat berkumpul, terhubung dan berkembang maju.



## சொங் பாங் நகரம் புதிய மைல்கல்லை எட்டியது.

சொங் பாங் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் மேற்கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையும், புதிய ஒருங்கிணைந்த மையத்தை 2027-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கும் இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதையும் குறிக்கும் வகையில், குடியிருப்பாளர்கள் 18 ஏப்ரல் 2026 அன்று கட்டுமான விழாவைக் கொண்டாட ஒன்று திரண்டனர். சொங் பாங் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் கா. சண்முகம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வு, ஒன்பது மாடிகளைக் கொண்ட புதிய மையத்தின் முக்கிய மைல்கல்லைக் குறித்தது. இதில் புதிய சமூக மன்றம், உணவங்காடி நிலையம், சந்தை, நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக்கு கூடம், விளையாட்டுத் திடல், பன்னோக்கு அரங்கம், கூரையுள்ள சமூக வளாகம், மொட்டைமாடியில் கூரையுள்ள மெதுவோட்டத் தடம் ஆகியவை அமையவுள்ளன.

குடியிருப்பாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப நீ துள் வளர்ச்சியடைந்து வரும் அதே வேளையில், சமூகத்தை வலுப்படுத்தும் பொதுவான விழுமியங்கள் நிலைநாட்டப்படுவதை இந்த மேம்பாட்டுத் திட்டம் பிரதிபலிப்பதாக திரு சண்முகம் குறிப்பிட்டார். "நான் சில சமயங்களில் இத்திட்டத்தை சொங் பாங்கின் இரண்டாவது முக்கியப் புதுப்பிப்பு என்று குறிப்பிடுவேன். முதலாவது புதுப்பிப்பு 1990களின் முற்பகுதியில் நடைபெற்றது மூத்த குடியிருப்பாளர்களுக்கு நிறைவிருக்கலாம்." என்று அவர் கூறினார். "வருங்காலத் தலைமுறையினருக்காக அனைவரையும் உள்ளடக்கிய, அதிக இணைப்புமிக்க, நீடித்து நிலைக்கவல்ல நகரை உருவாக்க அனைவரும் கொண்டுள்ள கடப்பாட்டின் சின்னமாகப் புதிய சொங் பாங் நகரம் திகழ்கிறது."

சொங் பாங் நகரம் மூத்தோரையும் தேவைகள் உள்ளோரையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் சக்கர நாற்காலி சரிவுப் பாதைகள், அனைவருக்குமான விளையாட்டுத்திடல், தடங்கலற்ற நடமாட்ட வசதிகள் போன்றவை இதில் உள்ளடங்கும். சுமார் 4,200 சதுர மீட்டர் பரப்பளவிலான வணிக வளாகம் இப்பகுதியில் புத்துணர்வையும் வசதியையும் அதிகரிக்கவிருக்கிறது. பேரங்காடி, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வசதிகள், பலதரப்பட்ட உணவு, பானக் கடைகள் ஆகியவற்றுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீரகங்கள், விரைவுச் சேவை உணவுக்கடைகள் போன்றவை இதில் உள்ளடங்கும்.

இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும்போது குடியிருப்பாளர்கள் பலருக்கும் ஒரு புதிய கட்டடமாக மட்டுமில்லாமல் அதைவிட மேலானதாக இருக்கும். நம் நகரின் தொடர்கதையில் சொங் பாங் நகரம் ஓர் அங்கமாக இடம்பெறும் - நீ துனின் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் அதே வேளையில், சமூகம் ஒன்றுகூடி, ஒன்றிணைந்து, செழித்து வளர புதிய இடங்களை உருவாக்கித்தரும்.



# HARI RAYA, CHINESE NEW YEAR, AND PONGAL CELEBRATIONS ALL AROUND NEE SOON!

## Celebrating Pongal, Welcoming a New Community Space

Residents gathered for a lively Pongal celebration earlier this year at Chong Pang, where the festivities were made even more special with the official opening of the newly completed Sheltered Town Plaza between Blks 139 and 147 Yishun Ring Road. The event featured cultural activities such as Thoranam making, henna art, and traditional pongal cooked in clay pots over open stoves. It was a warm and festive atmosphere. Guest of Honour Nee Soon South MP Ms Lee Hui Ying said the new Town Plaza was shaped by residents' aspirations and feedback, and expressed hope that it would become a shared space for many meaningful community activities in the years ahead.



## Nee Soon GRC Chinese New Year Light-Up

Residents ushered in the Year of the Horse at the Nee Soon GRC Chinese New Year Light-Up, joined by Nee Soon GRC MPs Ms Goh Hanyan, Dr Syed Harun Alhabsyi, Ms Lee Hui Ying, and Mr Jackson Lam. The festive evening brought the community together with performances, celebrations, and a record-breaking 154 m balloon firecracker installation that added an extra bang to the occasion.



## Ramadan Porridge Distribution

Nee Soon Link MP Dr Syed Harun Alhabsyi joined residents and volunteers for the annual Ramadan porridge distribution at Blk 461, where warm bowls were shared with the community. The yearly effort reflected the spirit of care and togetherness of Ramadan, while also giving residents a chance to gather and connect with neighbours.



## Bai Tian Gong

Chong Pang residents came together for the annual Bai Tian Gong celebration, which was attended by Nee Soon GRC MPs Ms Goh Hanyan and Ms Lee Hui Ying. Marking an important cultural tradition, the gathering was filled with warmth and neighbourly spirit. It offered residents a meaningful way to celebrate and reconnect as a community.



## Care2Share Distribution of Honey and Pineapple Tarts

Nee Soon GRC MPs Dr Syed Harun Alhabsyi and Ms Lee Hui Ying joined residents and volunteers for a Care2Share distribution of honey and pineapple tarts in Nee Soon South. The initiative added a thoughtful festive touch to the season, while honouring the values of sharing, kindness, and looking out for one another in the community.



## IMSSA Harmony Break of Fast

More than 2,000 residents gathered for the annual IMSSA Harmony Break of Fast @ Nee Soon, attended by MPs Minister K Shanmugam, Dr Syed Harun Alhabsyi, Mr Jackson Lam, Ms Lee Hui Ying, as well as Acting Minister Assoc Prof Muhammad Faishal Ibrahim. Supported by a strong volunteer effort, the evening brought residents of different backgrounds together and reflected the shared spirit of service, harmony, and togetherness during Ramadan.

## Hari Raya in Nee Soon

Hari Raya was marked across Nee Soon with visits by MPs to mosques and prayer sites in the community. The festive visits gave the MPs ample opportunities to meet residents and celebrate the occasion together, demonstrating the warmth and unity that Hari Raya brings to Nee Soon each year.



# WHAT OUR NEE SOON MPS SAID DURING THE BUDGET 2026 AND COMMITTEE OF SUPPLY DEBATES



## Ms Goh Hanyan On the bigger vision

“Growing up is not a straight line. It begins with learning you are tougher than you think, it continues with you finding your way without losing who you are, and it grows into stepping forward to shape what comes next. The SG Youth Plan will be our commitment to build that generation of young people who are confident to try, connected with one another, and ready to contribute. We will keep listening, we will keep building the right support around you, and we will keep creating spaces for you to lead.”

### 谈青年发展的长远愿景

“成长从来不是一条笔直的道路。它始于发现自己比想象中还更坚强，继而在探索人生方向的过程中仍不忘初衷，最终迈向塑造未来的新阶段。《新加坡青年计划》正体现了我们对年轻一代的承诺——培养有勇气尝试、彼此连结，并乐于贡献社会的青年。我们将持续聆听青年心声，建立适切的支持体系，并创造更多让青年发挥领导能力的平台。”

## Mengenai visi yang lebih besar

“Membesar bukanlah satu perkara yang dapat diduga. Prosesnya bermula dengan mempelajari bahawa anda lebih teguh daripada apa yang anda fikirkan. Ini berterusan dengan anda mencari jalan tanpa hilang tujuannya, dan ia berkembang menjadi langkah ke hadapan untuk membentuk masa depan. Pelan Belia SG akan menjadi komitmen kami untuk membina generasi muda tersebut, yang yakin untuk mencuba, berhubung antara satu sama lain dan bersedia untuk menyumbang. Kami akan terus mendengar, kami akan terus membina sokongan yang betul di sekeliling anda, dan kami akan terus mewujudkan ruang untuk anda memimpin.”

### தொலைநோக்குப் பார்வையில்

“வளர்ச்சி ஒரு நேர்கோடாக இருக்காது. நீங்கள் நினைப்பதைவிட நீங்கள் திடமானவர்கள் என்பதைக் கற்றுக்கொள்வதிலிருந்து இது தொடங்குகிறது. உங்கள் அடையாளத்தை இழக்காமல் உங்களுக்கான ஒரு பாதையை அமைத்துக்கொள்வதில் இது தொடர்கிறது, அடுத்து வரவிருப்பதை வடிவமைக்க முன்னோக்கிச் செல்லும்போது வளர்கிறது. எஸ்ஜி இளையர் திட்டம் என்பது முயற்சி செய்வதில் நம்பிக்கையுள்ள, ஒருவருக்கொருவர் இணைந்துள்ள, பங்களிக்கத் தயாராக உள்ள இளையர் தலைமுறையை உருவாக்கும் எங்கள் கடப்பாடாக இருக்கும். நாங்கள் தொடர்ந்து கவனிப்போம், உங்களைச் சுற்றிலும் சரியான ஆதரவை அமைப்போம், நீங்கள் வழிநடத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவோம்.”



## Mr Jackson Lam On resilience that is both economic and social

“Resilience must be layered. For seniors, it means inclusion and participation. For hawkers, it means sustainable viability. For SMEs, it means execution capability. Macroeconomic stability gives us room to act, but socio-enterprise resilience determines whether that stability lasts. If we strengthen participation for seniors, sustainability for hawkers, and capability for SMEs, we build resilience that is both economic and social. In a changed and uncertain world, that layer of strength will determine whether Singapore simply adapts or continues to lead.”

### 谈兼顾经济与社会层面的韧性

“韧性必须是多层次的。对长者而言，韧性意味着融入社会和积极参与；对小贩而言，意味着能够持续经营；对中小企业而言，则意味着具备落实与执行的能力。宏观经济的稳定为我们创造行动空间，但社会企业与社区层面的韧性，才决定这种稳定能否长久延续。若我们能够加强长者的社会参与、提升小贩行业的可持续性，以及增强中小企业的发展能力，我们所建立的将不仅是经济韧性，更是社会韧性。在一个充满变化与不确定性的世界里，这层深厚的韧性将决定新加坡是仅仅适应环境，还是继续持续保持领先。”

## Mengenai daya tahan yang bersifat ekonomi dan sosial

“Daya tahan mesti berlapis-lapis. Bagi warga emas, ia bermaksud penyerapan dan penyertaan. Bagi penjaja, ia bermaksud daya maju yang mampan. Bagi SME, ia bermaksud keupayaan melaksanakan. Kestabilan makroekonomi memberi kita ruang untuk bertindak, tetapi daya tahan sosio-perusahaan menentukan sama ada kestabilan itu kekal. Jika kita memperkukuhkan penyertaan untuk warga emas, kemampanan untuk penjaja, dan keupayaan untuk SME, kita membina daya tahan yang bersifat ekonomi dan sosial. Dalam keadaan dunia yang berubah dan tidak menentu, lapisan kekuatan itu akan menentukan sama ada Singapura hanya menyesuaikan diri atau terus memimpin.”

### பொருளியல், சமூகம் இரண்டிலும் உள்ள மீள்திறன்

“மீள்திறன் என்பது பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். மூத்தோரைப் பொறுத்தவரை, இது அவர்களின் உள்ளடக்கத்தையும் பங்கேற்பையும் குறிக்கிறது. உணவங்காடிக் கடைக்காரர்களைப் பொறுத்தவரை, இது நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது செயல்படுத்தும் திறனைக் குறிக்கிறது. பரந்த பொருளியல் நிலைத்தன்மை நாம் செயல்படுவதற்கான வாய்ப்பைத் தருகிறது. ஆனால், அந்த நிலைத்தன்மை நீடிக்குமா இல்லையா என்பதை சமூக-நிறுவன மீள்திறன் தீர்மானிக்கிறது. மூத்தோரின் பங்கேற்பு, உணவங்காடிக் கடைக்காரர்களின் நீடித்த நிலைத்தன்மை, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றல் ஆகியவற்றை நாம் வலுப்படுத்தினால், பொருளியல், சமூகம் இரண்டிலும் நாம் மீள்திறனை வளர்க்கமுடியும். மாறிவரும் நிச்சயமற்ற உலகில், சிங்கப்பூர் வெறுமனே சமாளிக்கப் போகிறதா அல்லது தொடர்ந்து வழிநடத்தப் போகிறதா என்பதை அந்த வலிமை தீர்மானிக்கும்.”



## Dr Syed Harun Alhabsyi On building an inclusive and cohesive society

“Building an inclusive and cohesive society has always been at the heart of Singapore’s public housing story. Over the years, we have been improving HDB flat designs, including for our public rental flats. For many of our vulnerable families, the Public Rental Scheme has been an important source of support. For seniors, some want to monetise their flat while others may prefer right-sizing to a smaller flat, notwithstanding the good memories of their current home. These are personal decisions, and we will support Singaporeans regardless of the options they choose. We are also doing more to make our living environment more senior-friendly and ensure that our seniors can age-in-place comfortably. Singapore’s public housing landscape is constantly evolving, and we will do our best to meet the diverse needs of Singaporeans. Whether you need a place to stay as you navigate life’s difficult challenges, or whether you have retired and want to age gracefully in place, we are here to support you.”

### 谈建设包容与团结的社会

“建设一个包容而团结的社会，一直是新加坡公共住房发展的核心理念。多年来，我们不断优化建屋发展局组屋的设计，包括公共租赁住房，以更好地满足居民需要。对于许多弱势家庭而言，公共住屋租赁计划一直都是重要的支持来源。对于长者来说，有些人希望通过住房套现提升退休生活的品质，也有人希望换购较小的单位，尽管他们对现有住所充满美好回忆。这些都是个人选择，而无论居民作出何种决定，我们都会给予支持。与此同时，我们也持续改善居住环境，使其更适合长者生活，让他们能够安心原居安老。新加坡的公共住房体系不断发展演变，我们将竭尽所能满足不同群体的多元需求。无论您正面对人生挑战而需要一个安身之所，或是在退休后希望安享晚年，我们都会与您同行，为您提供支持。”

## Mengenai membina masyarakat yang inklusif dan kohesif

“Membina masyarakat yang inklusif dan kohesif sentiasa menjadi teras bagi kisah perumahan awam Singapura. Selama bertahun-tahun, kami telah menambah baik reka bentuk flat HDB, termasuk untuk flat sewa awam kami. Bagi kebanyakan keluarga kita yang rentan, Skim Sewa Awam telah menjadi sumber sokongan yang penting. Bagi warga emas, ada yang ingin menjana wang daripada flat mereka, manakala yang lain pula mungkin lebih suka memilih saiz flat yang lebih kecil menurut keperluan, walaupun terdapat kenangan indah tentang rumah mereka sekarang. Ini adalah keputusan peribadi, dan kami akan menyokong rakyat Singapura tanpa mengira apa yang mereka pilih. Kami juga melakukan lebih banyak lagi untuk menjadikan persekitaran hidup kita lebih mesra warga emas dan memastikan warga emas kita dapat menua di rumah dengan selesa. Landskap perumahan awam Singapura sentiasa berubah, dan kami akan melakukan yang terbaik untuk memenuhi pelbagai keperluan rakyat Singapura. Sama ada anda memerlukan tempat tinggal sedang anda mengharungi cabaran hidup yang sukar, atau sama ada anda telah bersara dan ingin tinggal di rumah dengan selesa, kami sedia membantu anda.”

### அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புதல்

“அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்குவதே சிங்கப்பூரின் பொதுக் குடியிருப்புத் திட்டத்தின் மையமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக, பொது வாடகை வீடுகள் உட்பட, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) வீடுகளின் வடிவமைப்பை நாம் மேம்படுத்தி வருகிறோம். பலவீனமான நிலைவில் உள்ள நம்முடைய குடும்பங்களில் பலவற்றுக்கும், பொது வாடகை வீட்டுத் திட்டம் முக்கிய ஆதரவாக இருந்து வருகிறது. மூத்தோரில் சிலர் தங்கள் வீட்டைப் பணமாக்க விரும்புகிறார்கள். மற்றவர்கள் தற்போதைய வீட்டில் நல்ல நினைவுகள் இருந்தபோதிலும், பொருத்தமான சிறிய வீட்டுக்கு மாறிச் செல்ல விரும்பலாம். இவை தனிப்பட்ட முடிவுகள். சிங்கப்பூரர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும் நாங்கள் ஆதரவளிப்போம். நமது வாழ்க்கைச் சூழலை முதியோருக்கு உகந்ததாக மாற்றி, அவர்கள் செளகரியமாக மூப்படைவதை உறுதி செய்யவும் நிறைய செய்கிறோம். சிங்கப்பூரின் பொதுக் குடியிருப்புச் சூழல் தொடர்ந்து மாறி வருகிறது. நாங்கள் முடிந்தவரை சிங்கப்பூரர்களின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தையும் செய்வோம். நீங்கள் வாழ்க்கையில் சிரமமான சவால்களைச் சந்திக்கும்போது தங்குவதற்கு இடம் தேவைப்பட்டாலும், அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இருக்கும் வீட்டிலேயே நிம்மதியாக மூப்படைய விரும்பினாலும், உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.”

## Ms Lee Hui Ying

### On making flexi-work mainstream

“Flexi-work arrangements should become a mainstream feature of good jobs — not an exception, but an integral part of how we attract, retain, and empower workers across every life stage. This includes encouraging employers to offer flexible hours, part-time professional roles, and phased return-to-work options so parents can rebuild their careers while meeting caregiving roles. When we enable parents to return with confidence and dignity, we not only strengthen families, we also retain valuable skills, experience, and talent in our workforce.”

### 谈推动灵活工作安排成为主流

“灵活工作安排应成为优质工作的主流特征，而非特殊例外。它应成为吸引、留住和赋能不同人生阶段员工的重要组成部分。这包括鼓励雇主提供弹性工作时间、专业兼职岗位，以及循序渐进重返职场等安排，让父母家长在履行照顾家庭责任的同时，也能重新建立事业发展。当我们让父母能够更有信心、更有尊严地重返职场时，不仅能巩固家庭基础，也能保留劳动力市场中宝贵的技能、经验与人才。”

## Mengenai menjadikan kerja fleksibel sebagai arus utama

“Pengaturan kerja fleksibel harus menjadi ciri arus utama pekerjaan yang baik — bukan sebagai pengecualian, tetapi sebagai bahagian penting dalam cara kita menarik, mengekalkan dan memperkasakan pekerja di setiap peringkat kehidupan. Ini termasuk menggalakkan majikan supaya menawarkan waktu kerja fleksibel, peranan profesional sambilan dan pilihan kembali bekerja secara berperingkat supaya ibu bapa dapat membina semula kerjaya mereka sambil memenuhi peranan mereka sebagai pengasuh. Apabila kita membolehkan ibu bapa kembali dengan yakin dan bermaruah, kita bukan sahaja mengukuhkan keluarga, malah kita juga mengekalkan kemahiran, pengalaman dan bakat berharga dalam tenaga kerja kita.”

### நீக்குப்போக்கான வேலையை முக்கிய அம்சமாக நடைமுறைப்படுத்துதல்

“நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் நல்ல வேலைகளின் முக்கிய அம்சமாக உள்ளடக்கப்படவேண்டும் - இது ஒரு விதிவிலக்காக இல்லாமல், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் தொழிலாளர்களை ஈர்ப்பதிலும், தக்கவைப்பதிலும், ஆற்றல் அளிப்பதிலும் முக்கிய பகுதியாக இருக்கவேண்டும். நீக்குப்போக்கான வேலை நேரங்கள், பகுதிநேர நிபுணத்துவ வேலைகள், படிப்படியாக வேலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க முதலாளிகளை ஊக்குவிப்பது இதில் அடங்கும். இதன்வழி, பெற்றோர்கள் பராமரிப்புப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதே சமயத்தில் தங்கள் வாழ்க்கைத்தொழிலை மீண்டும் அமைத்துக்கொள்ள முடியும். பெற்றோர்கள் நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் வேலைக்குத் திரும்ப நாம் துணைபுரியும்போது, நாம் குடும்பங்களை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது ஊழியர் அணியின் மதிப்புமிக்கத் திறன்கள், அனுபவம், திறமை ஆகியவற்றையும் தக்கவைத்துக் கொள்கிறோம்.”



## ENHANCED SUPPORT for Singaporeans in response to the Middle East situation

### Apr – Jun 2026

#### U-Save

\$110 to \$190 (Apr)

#### S&CC Rebate

0.5 or 1 month (Apr)

#### CDC Vouchers [Updated]

\$500 (Jun)

### Jul – Sep 2026

#### U-Save

\$110 to \$190 (Jul)

#### S&CC Rebate

0.5 or 1 month (Jul)

#### Child LifeSG Credits

\$500 (Jul)

#### Cash (GSTV)

\$450 or \$850 (Aug)

#### MediSave (GSTV)

\$150 to \$450 (Aug)

#### Cash

(COL Special Payment) [Enhanced]

\$400 to \$600 (Sep)

### Oct – Dec 2026

#### U-Save

\$55 to \$95 (Oct)

#### S&CC Rebate

0.5 or 1 month (Oct)

#### CPF Top-Up

\$500 to \$1,500 (Dec)

#### Cash (AP)

\$100 to \$250 (Dec)

### Jan – Mar 2027

#### U-Save

\$55 to \$95 (Jan)

#### S&CC Rebate

0.5 month (Jan)

# A NEIGHBOUR AT HEART: MEET DR SYED HARUN ALHABSYI

Dr Syed Harun Alhabsyi's work stretches across many areas of service. Between serving as the MP for Nee Soon Link, contributing to the Malay/Muslim youth taskforce, and holding portfolios in the Ministry of Education and Ministry of National Development, he balances responsibilities at both the community and national levels.

Before stepping into public service, Dr Harun worked as a psychiatrist – something that not all residents may know. However, to him, being an MP begins by simply being a neighbour. “I would describe myself as a fellow neighbour to all Nee Soon residents,” he said. “I always try to place myself in the shoes of a resident and ask myself, ‘how would my lived experience be in this area?’”

It was through being a neighbour that Dr Harun was invited to a special occasion: celebrating a resident's 101st birthday. “It was lovely! I was there with her kids, grandkids, and even great grandkids,” he recalled. “That sense of family is something I want to keep thriving in the neighbourhood.”

He also looks toward the next generation with the same neighborly care. Dr Harun places a strong emphasis on youth engagement. He believes it is important to listen to their unique voices and understand their aspirations. “My starting point is always to be curious, to listen, to understand,” he explained.

On the ground, this translates into both large and small improvements. From the upgraded park connector at Yishun Dam, to easing traffic flow at Grove Spring @ Yishun, each effort is guided by what he hears from residents about their estate. “There is always something to improve. This is why I continue to walk the ground, listen to concerns, and make an attempt to make things better,” he said.

“In the work that I do as a Member of Parliament or as an Adviser to the ground, I will do my best for my residents and Singaporeans. To provide an environment for all to thrive, regardless of their backgrounds or identities.”



## 心系邻里：认识赛义德哈伦 (Syed Harun Alhabsyi) 医生

赛义德哈伦医生的工作跨越多个领域。从担任义顺岭 (Nee Soon Link) 的国会议员，参与马来/穆斯林青年工作小组，到负责教育部和国家发展部的相关事务，无论是为社区还是为国家服务，他都平衡兼顾。

投身公共服务之前，赛义德哈伦是一名精神科医生，这一点或许不是所有居民都知道。他认为，成为一名国会议员之前，应该先成为一名好邻居。他说：“我会把自己当成义顺的一位普通居民，尝试站在居民的角度思考，问自己：如果住在这里，我的真实体验会是怎样的？”

哈伦医生曾以“邻居”的身份，受邀出席一名101岁居民的生日会。回忆时，他说：“那真的很温馨！我和她的孩子、孙子，甚至曾孙们一起庆祝。我希望那种家庭凝聚力，可以在这个社区中继续延续、生生不息。”

对于社区的下一代，他也给予同样邻居般的关怀。哈德伦医生非常重视青年参与活动的情况，认为聆听他们独特的想法和了解他们的志向至关重要。他说：“我会保持好奇心，用倾听和理解作为开始。”

在社区，这样的方式已促成许多大大小小的改进。从义顺水坝(Yishun Dam)公园连道的提升，到Grove Spring @ Yishun一带交通的改善，每一项举措都开始自他对居民的用心倾听。他说：“我觉得总会有可以改进的地方。这也是为什么我要持续走访社区，听取意见，并努力让事情变得更好。”

“无论作为国会议员还是基层顾问，我都会尽我所能，为我的居民和所有新加坡人服务。我要为所有不同背景或身份的人，创造一个人人都能茁壮成长的環境。”



## JIRAN DEKAT DI HATI: KENALI DR SYED HARUN ALHABSYI

Dr Syed Harun Alhabsyi menaburkan bakti dalam pelbagai bidang perkhidmatan. Daripada berkhidmat sebagai Anggota Parlimen (AP) untuk Nee Soon Link, menyumbang kepada pasukan petugas belia Melayu/Islam kepada memegang portfolio dalam Kementerian Pendidikan dan Kementerian Pembangunan Negara, beliau mengimbangi tanggungjawab di peringkat masyarakat dan negara.

Sebelum melangkah ke bidang perkhidmatan awam, Dr Harun bekerja sebagai pakar psikiatri – sesuatu yang mungkin tidak diketahui semua penduduk. Walau bagaimanapun, baginya, menjadi AP bermula dengan menjadi jiran. “Saya akan menggambarkan diri saya sebagai jiran kepada semua penduduk Nee Soon,” katanya. “Saya sentiasa cuba menghayati perasaan seseorang penduduk dan bertanya kepada diri sendiri, ‘bagaimanakah pula pengalaman peribadi yang langsung akan pengetahuan dan pemahamannya jika saya sendiri yang tinggal di kawasan ini?’”

Oleh sebab merupakan seorang jiranlah, maka Dr Harun didorong untuk diundang menghadiri satu majlis khas dalam meraikan hari lahir ulang tahun ke-101 jirannya itu “Ya begitu menyeronokkan! “Hal ini begitu seronok! Saya berada di sana bersama anak-anak, cucu-cucu dan juga cicit-cicitnya,” beliau mengimbas kembali. “Rasa kekeluargaan itulah yang saya ingin terus makmurkan di kawasan kejiranan ini.”

Beliau juga melihat generasi akan datang dengan keprihatinan yang sama sebagai jiran. Dr Harun memberi penekanan yang kuat terhadap penglibatan belia. Beliau percaya adalah penting untuk mendengar pandangan unik mereka dan memahami aspirasi mereka. “Saya selalu bermula dengan sikap ingin tahu, mendengarnya, memahaminya,” beliau menjelaskan.

Di lapangan, ini boleh diterjemahkan sebagai penambahbaikan yang besar dan kecil. Daripada penghubung taman yang dinaik taraf di Yishun Dam (Empangan Yishun), hinggalah kepada melancarkan aliran trafik di Grove Spring @ Yishun, setiap usaha berpandukan maklum balas yang beliau terima daripada penduduk tentang estet mereka. “Sentiasa ada sesuatu yang perlu diperbaiki. Inilah sebabnya saya terus menemui penduduk, mendengar keprihatinan mereka, dan berusaha untuk memperbaiki keadaan,” katanya.

“Dalam kerja yang saya jalankan selaku seorang Anggota Parlimen atau sebagai Penasihat di khalayak ramai, saya akan melakukan yang terbaik untuk para penduduk saya dan rakyat Singapura. Iaitu menyediakan persekitaran untuk semua orang berkembang maju, tanpa mengira latar belakang atau identiti mereka.”



## உள்ளத்தால் அண்டை வீட்டுக்காரர்: டாக்டர் சையட் ஹருன் அல்ஹப்ஸியுடன் ஒரு சந்திப்பு

டாக்டர் சையட் ஹருன் அல்ஹப்ஸி ஆற்றும் பணி பல்வேறு சேவைத் துறைகளை உள்ளடக்குகிறது. அவர் நீ துன் லிங்க் தொகுதிப் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை ஆற்றுவதோடு, மலாய் / முஸ்லீம் இளைஞர் பணிக்குழுவிலும் பங்களிக்கிறார். அதோடு, கல்வி அமைச்சிலும் தேசிய வளர்ச்சி அமைச்சிலும் பதவிகள் ஏற்றிருக்கிறார். சமூக, தேசிய நிலைகள் இரண்டிலும் ஏற்றுள்ள அனைத்துப் பொறுப்புகளையும் அவர் திறம்பட நிறைவேற்றுகிறார்.

பொதுச் சேவையில் அடியெடுத்து வைப்பதற்கு முன், டாக்டர் ஹருன் ஒரு மனநல மருத்துவராகப் பணியாற்றினார். குடியிருப்பாளர்கள் பலரும் இதை அறியாதிருக்கலாம். இருப்பினும், அவரைப் பொறுத்தவரை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது அண்டை வீட்டாராக இருப்பதிலிருந்து தொடங்குகிறது. “நான் நீ துன் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் அண்டை வீட்டுக்காரனாக என்னைக் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார். “நான் எப்போதும் குடியிருப்பாளரின் நிலையில் இருந்து யோசிக்க முயற்சி செய்வேன். ‘இந்த வட்டாரத்தில் எனது வாழ்க்கை அனுபவம் எப்படி இருக்கும்?’ என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.”

டாக்டர் ஹருன் ஓர் அண்டைவீட்டாராக இருந்ததே குடியிருப்பாளர் ஒருவரின் 101-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதற்கு வழிவகுத்தது. “அது மிகவும் அற்புதமான தருணம்! அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் நானும் அங்கு இருந்தேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “அத்தகைய குடும்ப உணர்வைத்தான் நமது அக்கம்பக்கத்தில் நான் வளர்க்க விரும்புகிறேன்.”

டாக்டர் ஹருன் அதே அக்கம்பக்கப் பரிவை அடுத்த தலைமுறையினரிடையிலும் வளர்க்க விரும்புகிறார். இதற்காக இளைஞர்களின் ஈடுபாட்டுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறார். அவர்களின் தனித்துவமான கருத்துகளைக் கேட்டறிவதும், அவர்களது பேரார்வங்களைத் தெரிந்து கொள்வதும் முக்கியம் என்று அவர் நம்புகிறார். “கேட்டறியவும் தெரிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டுவதே எப்போதும் எனது ஆரம்பநிலையாக இருக்கும்,” என்று அவர் விளக்கினார்.

இது அடித்தளத்தில் பெரிய, சிறிய முன்னேற்றங்கள் இரண்டையும் கொண்டு வருகிறது. யீஷூன் அணையின் மேம்படுத்தப்பட்ட பூங்கா இணைப்பில் இருந்து, குரோவ் ஸ்பிரிங் @ யீஷூனில் போக்குவரத்தை சரளமாக்குவது வரை, ஒவ்வொரு முயற்சியும் குடியிருப்பாளர்கள் தங்களது குடியிருப்பு வட்டாரத்தைப் பற்றி அவரிடம் சொன்னவற்றின் மூலம் வழிநடத்தப்படுகிறது. “மேம்படுத்துவதற்கு எப்போதும் ஏதாவது இருக்கும். இதனால்தான் நான் தொடர்ந்து அடித்தளத்திற்குச் சென்று, மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து, தேவையான மேம்பாடுகளை மேற்கொள்ள முயற்சி செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக அல்லது அடித்தள ஆலோசகராக நான் ஆற்றும் பணியில், எனது குடியிருப்பாளர்களுக்கும் சிங்கப்பூர்களுக்கும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அவர்களின் பின்னணி அல்லது அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், அனைவரும் செழிக்கக்கூடிய சூழலை உருவாக்கித் தருவேன்.”



# NEE SO-ON THE GO: NEE SOON LINK

This time on Nee So-on the Go, we explore Nee Soon Link! This scenic neighbourhood offers quiet green spaces, themed playgrounds, and diverse eateries, making it ideal for exploring at a leisurely pace. **Nee Soon Link** is full of little spots worth discovering. For residents, it is a reminder that a good day out can be found right in their neighbourhood.

## Nee Soon Link Park

For those in need of a breather, **Nee Soon Link Park** offers a corner of the neighbourhood to slow down and enjoy a bit of greenery. Nestled in the Yishun Ave 6 area, the park is a peaceful spot featuring a children's playground and a basketball court for residents to enjoy. It provides a convenient and delightful pocket of nature and recreation right in their immediate vicinity.

Near 413 Yishun Ring Road / Yishun Avenue 6



## Yishun Dam

Popular with joggers, cyclists and sunset seekers, **Yishun Dam** offers scenic views that make it a favourite for outdoor recreation. Recent improvements, including upgraded junction works and a new park connector, have also made it more accessible for residents. Whether for exercise or a leisurely walk, Yishun Dam remains one of the area's standout spots.

Yishun Dam, off Yishun Ave 1, Lower Seletar Reservoir



## Animal-Themed Playgrounds

Explore playful insect-themed playgrounds right in Nee Soon Link! At **Everspring Park** and **Blossom Spring**, children can enjoy giant structures of ladybirds, grasshoppers, and bees. The bug theme continues at **Casa Spring** with equipment inspired by ants, grasshoppers, and ladybirds, adding unique character to the local area.

Everspring Park, 478A Yishun St 44



## Food Stops Around the Neighbourhood

Of course, no neighbourhood trail is complete without food. Residents in the area can stop by **Mr Grumpy Nasi Ayam Goreng** at Yishun Ave 11 for crispy fried chicken and rice, or head to **Newton Zheng Meng Kee Prawn Noodle Soup** at Yishun Ring Road for a comforting bowl of old-school prawn mee. At **Get Together Coffee Shop 欢聚一堂** in Forest Spring @ Yishun, there is yet another option for those looking to enjoy a casual meal close to home. Together, these food spots add to the charm of exploring Nee Soon Link.



Mr Grumpy Nasi Ayam Goreng  
417 Yishun Ave 11, #01-351



Newton Zheng Meng Kee Prawn Noodle Soup  
414 Yishun Ring Road, #01-1871



Get Together Coffee Shop  
470B Yishun St 42, #01-335

# IMPROVED HOMES

Residents gathered at Yishun Town Centre atrium on 10 January 2026 for the Neighbourhood Renewal Programme (NRP) Consensus Gathering, a half-day event organised to introduce proposed upgrading works to the community and gather their feedback. Details of planned improvements to Blks 925–928, 930–932 and 934–935 at Yishun Central 1 were displayed on exhibition panels.

The proposed upgrades include new letterboxes, improved wayfinding signages, additional bicycle parking lots at Blk 926, extension of linkway shelters at Blks 925 and 932, a new drop-off porch at Blk 935, as well as enhancements to the jogging track at Yishun Town Garden. The NRP focuses on block and precinct improvements and is fully funded by the Government. To proceed, at least 75% support from eligible flat owners in the participating blocks is required.

Nee Soon Central MP Ms Goh Hanyan attended the event, mingling with residents and viewing the exhibition panels on display. Emphasising the importance of voting on the proposed upgrades, Ms Goh said, “The NRP reflects residents’ voices and collective aspirations for a better neighbourhood. These upgrades are aimed at making Nee Soon more vibrant and more of a home for everyone.”



# YISHUNITE of the year 2025

## CELEBRATING THE PEOPLE WHO GROW OUR COMMUNITY

Community and camaraderie were celebrated earlier this year as the three Yishunite of the Year 2025 finalists were recognised for their meaningful contributions. The annual Yishunite of the Year award acknowledges residents who have gone above and beyond to make a positive impact on the community. These everyday heroes are nominated by their friends and neighbours, with the winner determined through voting via Facebook.

Nee Soon East MP Mr Jackson Lam presented awards to the three finalists, with Mr Francis Teo taking home the top honour. Francis is one of the key individuals behind the Nee Soon East Community Farm. Known for his hands-on leadership and generous spirit, he has been instrumental in coordinating farming activities, guiding fellow volunteers, and ensuring that harvested produce is shared with the wider community.



"I did not expect to win Yishunite of the Year. I was surprised to be nominated at first," said Francis. "This award represents not just me, but also the volunteers who help me. We are all from this community, we work for the community, and our harvest is meant to give back to the community. That is what brings me the most joy."

Yishunite of the Year Francis invited more residents to be a part of the community farm. "Our farm is just near Blk 320 Yishun Central," he added. "Even if you do not have green fingers, do not worry. We will teach you skills that you can also bring back home. If you are interested, see you at the farm!"



First runner-up Mdm Siti Rodziah was recognised for her tireless volunteer work and strong involvement in neighbourhood events and initiatives. Her consistent presence and willingness to help have strengthened bonds among residents, and kept community activities vibrant and inclusive.

The second runner-up award was presented to Ms Cassandra Ruth, who has dedicated more than 32 years to teaching phonics, speech reading, and English enrichment programmes in Resident Committees across Yishun and nearby neighbourhoods. Her long-standing commitment has touched generations of students and families, earning her deep respect and appreciation within the community.



# HEROES OF NEE SOON

What would you do if you unexpectedly came across a bag of cash in a discarded cupboard? For conservancy workers Mr Mohammad Rajib and Mr Mohammad Hanif, who were faced with this exact situation while carrying out bulky waste removal, the answer was clear.

The duo, who are from Lian Cheng Contracting Pte Ltd, noticed several bags tucked away in a discarded cupboard that Mr Rajib was dismantling. Upon checking the contents, they discovered a large sum of cash — later estimated to be over S\$10,000.

“When I saw the bags and realised there was money inside, I knew it must belong to someone,” said Mr Hanif. “It was a lot of money, so my first thought was that someone must be missing it.

“We were quite shocked when we saw the money. We knew it was not ours, so the right thing to do was to report it immediately.”

They notified their supervisor. The Town Council and the police were informed as well, and the money was subsequently returned to its rightful owner.

The two workers’ actions turned what could have been a distressing situation into a story with a comforting outcome but for Mr Rajib and Mr Hanif, the goal was simple. “We just wanted to make sure it could be returned safely,” added Mr Hanif.

Their integrity did not go unnoticed. In March, Nee Soon East MP Mr Jackson Lam presented the two men with appreciation plaques during a Meet-the-People session, in recognition of their commendable conduct and strong sense of responsibility.

In a community built on trust and mutual care, such honest acts from the heroes of Nee Soon remind us of the values that make the town our home with a heart.



# GOING SUSTAINABLE: S&CC MONTHLY NOTICES



As part of our sustainability efforts, we will **no longer send printed current month Service & Conservancy Charges (S&CC) notices** to your households.



**Please note:**

- S&CC charges remain fixed every 1st of the month.
- Reminders are sent after 1 missed payment. Penalties will apply.

**Example:**

If January's S&CC is not paid, no reminder will be issued yet. However, when February comes and **January's payment is still outstanding, a reminder notice** (with penalties) will be **sent to you in February**.

**Pay promptly via**

**E-payments:**

- Interbank GIRO
- Recurring Credit Card
- PayNow
- SAM/AXS Stations
- Internet Banking  
*(only for DBS & OCBC)*

**Over-the-counter:**

- Cash
- NETS
- Credit Card



**Go GIRO — fuss-free monthly payments! FREE NSTC Souvenir\***

\*While stocks last. T&Cs apply.



Revised Residential S&CC Rates (with effect from 1 July 2024)		
Property Type	*Normal Rate	#Reduced Rate
1-room HDB flat	\$63.80	\$22.00
2-room HDB flat	\$67.10	\$31.90
3-room HDB flat	\$79.60	\$51.00
3-Room DBSS HDB flat	\$81.80	\$57.70
4-room HDB flat	\$85.20	\$70.60
4-Room DBSS HDB flat	\$91.90	\$79.60
5-room HDB flat	\$98.10	\$90.10
5-Room DBSS HDB flat	\$111.80	\$102.60
HDB Executive apartment or maisonette	\$117.50	\$115.20
5-room 3-Generation (3Gen) HDB flat	\$102.60	\$92.40
Multi-Generation (Type A) HDB flat	\$122.00	-
Multi-Generation (Type B) HDB flat	\$116.30	-

\*Normal S&CC Rates are applicable to non-Singaporean citizens, corporations or private property owners  
#Reduced S&CC Rates are applicable to Singaporean Citizens who do not own any private property.









@neesoontc

# FOLLOW US & STAY UPDATED

Find out about the latest happenings


**#NeeSoonHomeWithAHeart**

**Join the dots to help Nanas and Squish**

### Sudoku

2				3			4
	3		6				7
		9			7	1	8
		4		7	2		
	2	5		8	1	9	
1		3			6		5
				2		4	
4		6	8				7
5			9			3	



Difficulty Level: **Hard**

Answer

1	8	3	4	9	6	2	7	5
2	7	6	1	3	5	7	2	4
3	6	4	9	6	7	2	5	3
4	9	6	4	3	8	7	1	2
5	2	5	7	6	8	9	4	1
6	4	1	6	9	3	8	5	7
7	3	8	7	2	5	1	4	6
8	5	7	2	4	1	3	8	9
9	2	1	3	8	6	4	9	7

#### CHONG PANG



**Mr K Shanmugam**  
Coordinating Minister for National Security and Minister for Home Affairs  
MP for Nee Soon GRC

**Meet-the-People Sessions**  
Address: Blk 107 Yishun Ring Rd, #01-207, Singapore 760107  
Tel/WA: +65 6758 3039  
Email: chong.pang.mps@pap.org.sg  
Operating hours: Wednesdays 7.30pm onwards (except PH & eve of PH)  
f K Shanmugam Sc i kshanmugam\_ t K\_shanmugam

#### NEE SOON CENTRAL



**Ms Goh Hanyan**  
Senior Parliamentary Secretary in the Ministry of Culture, Community and Youth and the Ministry of Sustainability and the Environment  
MP for Nee Soon GRC

**Meet-the-People Sessions**  
Address: Blk 609 Yishun St 61, #01-235, Singapore 760609  
Tel: 6752 2532  
Email: MPS.NSC@gmail.com  
Operating hours: Mondays 7pm to 9pm (except PH & eve of PH)  
f i t hanyangoh

#### NEE SOON EAST



**Mr Jackson Lam**  
MP for Nee Soon GRC

**Meet-the-People Sessions**  
Address: Blk 227 Yishun St 21, Singapore 760227  
Tel: 6755 1946  
Email: jacksonlam.nse@gmail.com  
Operating hours: Mondays 7.30pm to 9pm (first 4 Mondays of the month, except PH & eve of PH)  
f i jackson.lamwl

#### NEE SOON LINK



**Dr Syed Harun Alhabsyi**  
Senior Parliamentary Secretary  
Ministry of Education and Ministry of National Development  
MP for Nee Soon GRC

**Meet-the-People Sessions**  
Address: Blk 461 Yishun Ave 6, #02-01, Singapore 740461 (above Prime Supermarket)  
Email: hello.neesoonlynk@gmail.com  
Operating hours: Mondays 7.30pm - 9.30pm (first 4 Mondays of the month, except PH & eve of PH)  
f i t drsyedharun

#### NEE SOON SOUTH



**Ms Lee Hui Ying**  
MP for Nee Soon GRC

**Meet-the-People Sessions**  
Address: Blk 850 Yishun St 81, #01-94, Singapore 760850  
Tel: 6759 3413  
Email: leehuiying4nss@gmail.com  
Operating hours: Mondays 7.30pm - 9.30pm (except PH & eve of PH)  
f i t leehuiying.sg

**LOCATE US**  
**Yishun**  
Blk 290 Yishun St 22, S(760290)

**Nee Soon Central**  
Blk 751 Yishun St 72, #01-186, S(760751)

**Nee Soon South**  
Blk 845 Yishun St 81, #02-00, S(760845)

**Nee Soon Link**  
Blk 411 Yishun Ring Rd, #01-1819, S(760411)



**Essential Maintenance Service Unit (EMSU)**  
After office hours: 1800 241 7711



**NEE SOON TOWN COUNCIL**  
Tel: 6758 0129  
Email: feedback@nsc.org.sg

f Nee Soon Town Council  
i neesoontc  
t Nee Soon Town Council  
t NeeSoonTC

# WHAT'S NEW IN YOUR TOWN



Nee Soon East

New Drop-Off Porch at Blk 212 Yishun St 21



Nee Soon Link

New Community Garden at Blk 401 Yishun Ave 6



Chong Pang

New Linkway at Blk 103 to Blk 137 Yishun Ring Road



Nee Soon South

New Staircase at Blk 813 Yishun Ring Road



Nee Soon Central

Upgraded Playground at Blk 640 Yishun St 61